



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

ஒரெவ்வூரையும் அடிலூடைனிலும் பூலின்னலென்றைப் போரவிழுவது கூடுதலாகவே விடும் என்று நிதியிலிருந்து கொருங்கிறோம். மீண்டும் சூலையில் போரவிழுவது கூடுதலாகவே விடும் என்று நிதியிலிருந்து கொருங்கிறோம்.

WANTED BY THE POLICE.

PEMENTHUVADURA DENIS ; charged with robbery (snatched a five-rupee note from a woman named Leno Hamy of Ratgama) at Galle Fort on June 14, 1897 ; is a Sinhalese of the Chalia caste ; religion, Buddhist ; occupation, tout ; age, about 40 years ; height, about 5 ft. 4 in. ; make, ordinary ; complexion, dark brown ; nose, ordinary ; mouth, wide ; teeth, irregular ; eyes, bloodshot, oval ; hair, copper-coloured, tied in a knot ; wears a beard ; moustaches cut short ; has an abscess scar on left shin ; birthplace, Dadalle, Galle ; general residence, China Garden, Galle ; haunts Cliffs Garden, Minuangoda, Galle Fort, fish market, and court premises, Galle ; is a widower ; has a son and daughter who live at Dadalle ; keeps a mistress at China Garden, Galle ; father, Pementhwadura Adrian of Dadalle ; brother, Pementhwadura Saranelis ; sister, Pementhwadura Jojo ; son, Pementhwadura Charlie ; daughter, Pementhwadura Rego ; is well known to Inspector Dias of the Galle Police and to the Constable Arachchi of Dadalle. The Police Magistrate of Galle has issued warrant No. 25,264 for his arrest.

Sawary Muttu ; charged with desertion and theft of two new cloths and a clipper at Lindula on July 10, 1897 ; is a Tamil of the Pariah caste ; religion, Heathen ; occupation, horsekeeper ; age, about 23 years ; height, 5 ft. 10 in. ; make, thin ; complexion, black ; mouth, large ; teeth, large ; eyes, black ; hair, black, tied in a knot ; wears a black beard ; birthplace, India ; general residence, Talawakele estate ; haunts, Talawakele and Lindula ; is unmarried ; father, Perumal Kangany of Talawakele estate ; is well known to Mr. H. St. C. Bowle Evans and to the kanganies and coolies of Talawakele estate. The Police Magistrate of Hatton has issued warrant No. 23,635 for his arrest.

The two under-mentioned persons are charged with house-breaking and murder (stabbed four persons whilst trying with several others to rob the house of one Handy Appu of Wigoda) at Wegoda on July 20, 1897. The Police Magistrate of Negombo has issued warrant No. 22,412 for their arrest :—

(1) Samarathunga Randona Appuhamilage Peris Appuhamy alias Peris Gura ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 28 years ; height, about 5 ft. 8 in. ; is well made ; complexion, brown ; nose, prominent ; mouth, ordinary ; teeth, regular ; eyes, hazel, large ; hair, black, cropped ; wears moustaches only, beard shaved ; pimples on the face ; birthplace and general residence, Magalagoda ; haunts Geruela, Ragama, Welihinda, Warawala in Kurunegala District, and gambling dens ; is unmarried ;

father, Samarathunga Randona Appuhamilage Alisandry Appuhamy ; cousin, Magalayoda ; sisters live at Warawala in Medapattu, Siyane korale, and Naramulla in Kurunegala District ; is well known to the Village Sergeants of Bunida and Velihinda^{*} and to the Police Vidane of Pathalagedara and Magalagoda ; was convicted and sentenced to eight years for house-breaking ; can speak and write English ; was a schoolmaster^{*} ; writes petitions.

(2) Wickrama Achige Carolis Appu ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age 25 years ; height, 5 ft. 6 in. ; is well built ; complexion dark ; nose, prominent ; mouth, ordinary ; teeth, regular ; eyes, hazel, oval ; hair, black, long, tied in a knot ; wears slight moustaches ; feet slightly deformed ; limps slightly when walking ; birth-place and general residence, Wegoda in Negombo District ; haunts gambling dens, Embaralawa, Kurunegala, Duwa, and Pamuna ; is unmarried ; father, Wickrama Achige Luanis Appu ; mother, Dingyhamy of Embaraluwa ; sister, Sai Nona, is married, and lives at Welimbulma ; is well known to the Police Vidanes of Wigoda and Marapola ; was convicted for stealing cocoanuts, and also bound over to keep the peace.

STOLEN.

ON July, 1897, from the bungalow at Knavesmire estate, Kegalla: a silver watch (French manufacture), has no hour or minute hand, but shows the hours and minutes by figures—probably the only watch of its kind in Ceylon. Owner, Mr. J. H. Daniel.

On July 8, 1897, from the owner's house at Weera-ketiya, Tangalla: a spring hackery with a hood. Owner, Mr. J. Lawrence.

On July 9, 1897, from the owner's house at Talpe : a large portmanteau containing 3 five-rupee notes, Rs. 4 in silver, small silver and copper about Rs. 12, 1 watch, 1 silver chain attached to a half sovereign, a jubilee 50-cent piece of 1887, and a sixpenny piece, 4 silver shirt buttons, 1 gold ring, 2 silver rings, 1 silver chain 3 cubits long, 1 silver Madras coin, 10 5-cent postage stamps, 2 blank postcards, 1 new crooked comb, 3 copper shirt studs, 1 silk sarong, 2 cotton sarongs, 1 red silk handkerchief, 1 white silk handkerchief, 3 flannel shirts, 10 drill coats, 5 English drill coats, 2 old shirts, 2 white cloths, 1 commutation receipt for 1897, 2 race tickets Nos. 2,354 and 2,368, sweepstakes, 2 pencils, 1 English alphabet book, 1 bag rice, and a bag. Owner, Aron Perera, porter, Ceylon Government Railway.

On July 21, 1897, from the cattle shed at Poyston estate: a pig. Owner, Mr. W. R. Waller.

On July 22, 1897, from the owner's house at Pahalamanana, Karandeniya : a tin box containing 1 pair silver bangles, 1 silk cambaya cloth, 1 cambaya cloth, 1 sarong cloth, 1 woman's jacket; and another wooden box containing 4 cambaya cloths, 1 black shawl, 1 Post Office Savings Bank book, and some clothes. Owner, Kaluwahakuru Saina.

On July 25, 1897, from the owner's house at Dawson street, Slave Island, Colombo : a gold self-winding watch, key broken and repaired, marked "Waterbury," attached to a gold chain. Owner, Alfred Slammermann.

On July 27, 1897 from St. Sebastian Mills, Colombo : a white fox-terrier half of the head is black ; a black spot on the right eye ; tail cut very short ; height, about a foot ; thick-set smooth hair ; leather collar round the neck ; answers to the name "Fidget." Owner, R. P. Doneney.

LOST,

ON July 25, 1897, between the Office Assistant's bungalow (Kachcheri), Kandy railway station, and Mawela estate, Peradeniya : two cheques, (1) National Bank of India for Rs. 156 in favour of F. Bowes endorsed to the Manager, Bank of Uva; (2) Bank of Uva in favour of C. C. Shephard, Manager, Bank of Uva, for Rs. 134. Owner, Mr. F. Bowes, Office Assistant to the Government Agent, Kandy.

On July 26, 1897, at Galle Face walk : a silver watch and chain. Owner, Mrs. A. Forsythe, of Hyde Park Corner, Slave Island, Colombo.

FOUND.

ON July 24, 1897, straying on the public road at 2nd Division, Maradana, Colombo : a pair of geese. Apply to Superintendent of Police, Colombo.

*NOTICE.

MUDALIHAMY, advertized for in Hue and Cry No. 1,428 of June 4, 1897, has been arrested.

පොලීජිට ඕනෑකරණ අය.

କଳ, ଉପରିଲୁହେ; ମେତ୍ର ଲତି 1897 ଜାନ୍ମ ପ୍ରଳୟ ମାତ୍ର
10 ଲେଖି ଦିନ ଲିଖିଲୁଛେ ଅର୍ଥରେ ଦେବକଙ୍କିନ୍ ଶିଳ୍ପିଦର୍ଶ
ରୋଧୀ 1କଣ ଯେଉଠିକରଙ୍ଗନ ହୁଏ ଯୁଗରେ କ୍ଷେତ୍ରରେ
ଫେରୁତୁ ରୋଧର୍ମନ ହୁଏ ରୋଧର୍ମନ କିମିଦେଇଲାବି କିମିଦେଇଲାବି

କୁଳୟ, ପରହ୍ୟ; ଅକ୍ଷମ, ବୋର୍ଡ ଜନ୍ମିତିକାରୀଙ୍କ ଅଧିକତଥିବା;
ରଜ୍ଯାଳ, କୁଦ୍ରିତକାରୀଙ୍କ; ପଦକ, ଅର୍ପିର୍ଯ୍ୟ ବେଳେ ପଲିତ ଆଜ୍ଞା;
ଟିକ, ଅଟ୍ ରକ୍ତର୍ଥୀ ଆଗଲେ 10ଦି; ଅର୍ପିର୍ଯ୍ୟ, କୁରାଦି; ପ୍ରାଚୀ,
କରାତି; କେବି, କେବାକୁଦି; ଦଖ୍ନୀ, କେବାକୁଦି; ଅଠ, କରାତି;
ଦୁଃଖ, କରାତି, କରାତି; କୈଣ୍ଟିବିଲ ବେଳ୍ଡାର୍କ ଆଜ୍ଞା; କରାତିରି
ଲେନ୍ ଆଜ୍ଞା, ରାପର ଗମ, ରାନ୍ଧିବିଲ ସାଥୀ; ବୋର୍ଡେର୍ସେଜେନ୍ରୀଙ୍କ
ପଦିନ୍ଦରି ଖୁବିଧା, କଲାପ୍ରକାଶରେ ଉପରେନେ; ଚନାନେନ୍ଦ୍ରିଯା
କୁଳେନେକ କାହିଁ, କଲାପ୍ରକାଶରେ କାହିଁ ଲିପିପାଦି; ଅଭିଵାହ
କାହିଁ, ପିଲା, କଲାପ୍ରକାଶରେ. ମନେନେ ପେରାମିଲ କାହିଁ
କାହିଁ; ତରି. ଖୁବିଲି କି. ବିଭିନ୍ନ ରୂପର୍ଥିର୍କ ଉପରିନ୍ଦିଲାବିଦ,
କଲାପ୍ରକାଶରେ ଉପରେନେ କନିକାକାଳିତର୍ବିଦ୍ୟାର କାହିଁ କୁଣ୍ଡି
କାରଦିନରେତିବି ମେଲ୍ଲାବ କେବାଧ୍ୟକାର ଦୁଇମି. ଆଜ୍ଞା. କୁଲିନୀ
ତିଙ୍କେ ପୋରିଜିବାକୁମାରକୁଣ୍ଠ ପିଲିନ ଅକ୍ଷମ 2୩, ୨୦୯ ଦରଶକ
ପରାନ୍ତରେ ଭୋବୁ ଆଜ୍ଞାତିର ପିଲିକ ପିଲିକର ଆଜ୍ଞା.

මෙහි පහක කළ සඳහන්කර නිබේ දෙදෙනා
විසින් වශ 1897 ක්‍රු පුද්‍රයේ මාසේ 20 වෙති දින වේ
ගොඩැ ගෙවල් උම්ම කුවාය යියා සහ මත්මුරුවාය
කිය ගෞජාටෝප්පහ කරණුලු හි සිරින්. (වේගාඩි
හෙන්දිප්පෙන් ශේ උම්ම කුමට හුවන් අය සමඟ
වැඩම් කරණ අතර හෙරදෙනු කුට පිසිගෙන් ඇත්තා)
මිකුත්වේ පෙ, ලිංස් කැඩ්පාරානා හි සින්න් අඩික 22,412
දරණ වර්ත්තුව මොවුන් ඇල්ලුම පිනිස පිටකර ඇත.

(1) නම්, සමරතුව රන්දෙන අජ්පූකාමලාගේ පිරිස්ථාපනාම් නොඟාත් පිළිස් ගුරු; ජයනිය, සිංහල; කුලපෑ, ගෙවිතම්; අගම, මුඩුම්; රජ්‍යාච්, ගොඩු නැශ්කෙරීම්; වයස, අවරුදු 28යේ; උප, අස් ට්කන් අගල් රික් පමණ ඇඟු; ගෙවිරය, සම්පූර්ණයි; දුරුරු පාවයි; හාඟේ, ශේරවලා ඇතු; කට, සාමාන්‍යයි; අදත්, ගරිවිධියට ඇඟු; ඇජ්, රත්වන් පාවයි, ලොඹයි; ඉස්ත්‍රෙයිජ්, සාම්පූර්ණයි; උපිත්‍රිවානියාලා ඇඟු, යටුවිල්; විභාගාෂ; මූලෝ කරුණු ඇඟු; උපන ගැං සහ ගොඩුයෙකිව ගැං වෙනු නැශ්කෙරීම්; පදනිත් ස්ථාන, මගලයෙකි; නොඟාත් ගොඩු නැශ්කෙරීම්; ගෙරුත්ත්, රුම් මුදුලි නිශ්චිද, කුරුණැගැලු තැනු දියුණුක්කුවේ වරුවලු සහ සුදුපාලවලු වෙළ; අව්‍යාහාරය; ජ්‍යා, සමරතුව රන්දෙන අජ්පූකාම් ම්ලාගේ අජ්පූකාම්; ව්‍යුස්සිභා, මගලයෙකාධි; සහෞදරයේ පදනිත් සිකුණුකේරුල් මැදුපත්තුවේ වරුව සහ කුරුභූගලු දියුණුක්කුවේ; බුතිදේ සහ වැළැ තිබේ ගැමී සරිකතවරුනටද, මගලයෙක් සහ පත්‍රවල ගොඩර පොලුග විදුත්ත්වරුනටත් මේඛුව ගොදාඅභාර දුන්ම් ඇඟු. ගොවල් උම් කාලා අවභුරුදාක් හිරේ නිරියා; ඉංග්‍රීසි උගින් කිහිපෘඩ ප්‍රාථමික, ඉස්කෝල් ගුරුකාම් සිටියා; ගොන්යිස්සන් උගින් ස්ථාන.

(2) කම, විකුමංඖලිවිනෝ කරයෙළිස්අප්ප; රත්නිය,
සැහැල; කුදාය, ගොවිගුම; ආගම, බුඩාම; රජ්‍යාච්ච,
ආකාරීන්හින් කෙරේම; වයස, අවරුදු ස්වභ; උස, අඩ්‍රංඡන්
ඇඟල් නිස් පම අදුන; ශෑරධි, සම්පූර්ණව අභ්‍ය; පාට,
ඇඳිය; කාශේ, ගෙරවාලා අභ්‍ය; කට, සාමාන්‍යයි; දත්,
ඇරිවිදියුව අදුන; ඇසේ, රුච්චන පාටයි; දිගිලියි; ඉඹ
ඇකස්, කුඩිය, දිගයි, ගාංච් තේව්විබැඳැලා අභ්‍ය; උඩුවිල,
ඇකක් අභ්‍ය; කකුල්, සොංනියි, ගනකොට රිකක්
ඇඟකුඩාවා; උපන ගම් සහ බොහෝසේයින් පදන්වී
. මිත්තු දිසුන්දු ගුවලි වෙශයෙන්;
භායෙන්.
විට ගැවෙන ගැහැනු, සුදුප්‍රවල්වල, ඇම්මුල්ව, කරු
ජ්‍යාල, උන සහ පුවනේ; අව්‍යාකෘතයා; පියා, විකුම
ඇඩිවිනෝ එස් තිනියිස්අප්ප; වෙි, අම්මුල්ව හිජ්ඛිභාති;
ඇගෙස්දේ, .සොයිනේස්නා; කයාද බැඳැලා මිලිමුල්ල
ඇදියක්ව සිටින්වා; විශාඛ සහ මාරුපොල පොලිස්
ඇදායාවරුන්ව මොසුව ගොඳුකාර දැඩුම් අභ්‍ය. පොල්
ඇයරක්මකොට හිරේ වැටුනා. මෙත් ඇැගබැඳැලා සිටි
වාවුෂ.

සොරකාම් කරන්ව සෙදුනා.

○ මි 1897 ක්‍රි පුදු ජූලි මාසයේ කුගල්ලේ කුරෙහුසේ මෙරේ වන්දෙ තිබුණුවේ නිමි : ඉලක්කීම්වලින් ව්‍යුත් පෙනවාදෙක මිත්තිවූ සහ පැකුම් නැඟී ප්‍රතිස්ථා සාධනලද රිදි බර්ලොපු 1ක්. සෙසෙලමේ මෙම දෙයෙන් බල්ලෝපු මෙම ප්‍රමාණය වෙත්ති පුද්වෙන්ව යුතුයි. අපේක්ෂාරයා, උං. එම්. ඩැනියල් මිනුමයා.

වති 1897 ක්වී පුලුදී මාසේ විවෙකී දහ කනුගලුලේ රක්කීරියේ අයිත්තිකාරකායේ ගෙදර ඩිඩ් : ආමරවත්

ಇವತ್ತ ದ್ವಿತೀಯ ಪಾಠದಲ್ಲಿ ಕರನೆಕ್ಟು 1ಕೆ. ಅಡಿನಿಹಿರಯಾ, ತೇ. ಲೋರೆನ್ಸ್ ಮಹಿಲಯಾ.

වති 1897 ක්වී ජූලි මාසේ 9 වෙනි දින කළුපේ අයිතියි
කාරකාගේ ගෙදර නිසි : ලේ, කු පෝරම්බැංච් එවෑ එකකා
ඇඩු රුපියල් අසේ හෝට්ටු පිදා, රිදි කාසි රුපියල් 4ද,
පුහුම් රිදි කාසි යහ තුනි කාසි රුපියල් 12 උනිහද, රිදි
බරලෝස් 1ද, රන්රන් පට්ටාය බාය 1ක රිදි දුන්
වැලක අමුතා ආය, 1887 ජූලි අති 50 කශේලෝන්ද,
පැනසකයේ කැලී 1ද, රිදි කම්මිස බොත්ත්තාන් 4ද, රන්ස්
රන් මුද්‍ර 1ද, රිදි මුද්‍ර 2ද, රධන තුනක් දිග රිදි දුවත්තාන්
1ද, රිදි මුද්‍රයක එන්න ඇත්තාන් 1ද, නෙ රිස් පෙන්වෙන්
ඇඩුම්පිල 10ද, කොලියාසු තොසකාරී පිදා, අත්ත්
වැකු පත්, 1ද, පින්තාල කම්මිස බොත්ත්තාන් 3ද, පට
සරෙන් 1ද, රිදි සරෙන් 2ද, රතු පටලෝන්සු 1ද, පුද
පටලෝන්සු 1ද, පැනල් කම්මිස 3ද, දිරිල් කෝට් 10ද,
ඉංගිස් දිරිල් කෝට් 5ද, පරණ කම්මිස 2ද, සුද රේලි 2ද,
1897 ආගෞද කුවිතා නැසි 1ද, අවික 2,354 සහ 2,368
දරණ සුවිදුස්වෙන එන් රෙස් රිකාට් 2ද, පැනසල්
2ද, ඉංගිස් කෝට් 1ද, ගාලුගෝන් 1ද, සහ ගෝන් 1ද.
අයිතිකාරක, ලන්කාවේ අන්ත්‍රීවේ රේල්වේ පෝරම්
ඇඩුරන් පෙරේරා.

වති 1897 කුට්ටු ජූලි වස 21 වෙනි දින .පෙරදුම්පේරේන් වස්නේ උරන්කාලේ ඉද උගේ 1 ක් . අයිතිකාරයා , බඩුලිව . ආර් . වලරුමහන්මයා .

වත් 1897 ක්‍රිජ්‍රුල වස 22 වෙති දින කරන්දෙනියේ පැහැලු මතකායේදී බෙලෙක්ස් පෙට්ටියක අඩු රිජ්‍රුලත් ජෝජ් 1ද, පටකම්, 1ද, කඩ් 1ද, සයරුන් 1ද, තුවලට 1ද, සිංහ කවන් උපපෙට්ටියක අඩු කඩ්, 4ද, කඩ් යා එ 1ද, පොස්ට් පිකිස් සේවන් බිජ්‍යාන් හොන් 1ද සහ කවන් ඇමරිකානු සම්භර රෙදිදි. අයිනිකාරයා, කාල්චාකකුරු සෙයිනා.

වලි 1897 ස්වා පුද්‍රල මහ 25 වෙති දින කොළඹ කොළඹ පැක්කුවේ වෛසන් විදියේ අධිකියාරයාගේ ගෙයර සිති. රත්නරත්න ද්‍රුවැලු ආඩුනා ඇති වාවරිබුරී ලක්ෂණ ඇති දහුර කැඩලා තරිගස්සාපු භූමින්ම කරකාවන රත්න රත්න බරලෝපු 1ක. අධිකියාරයා, ඇල්පරඩ් සැලුම්මල් මින් වශයෙන්මයා.

වලි 1897 ක්වි දුලි වස 27 වෙති දින කොළඹේ පාරිභාශක සෙබඳීයමේ මෝලෙයිදී : එහි පැවත්ව කම දරණ හා පරියයක කුලලේ ඇති සිත්ද මධ්‍යේ දුඩිකමට ඇති අඩි යන් පමණ උස ඇති වලිනේ බොහෝම කොටසර කභාපු ක්රි පුලුලියක් දක්නු ඇහැකිව ඇති බ්‍රිත්වෙන් බි, ගයක් කළඹාට ඇති පුදු පෙ, නස්ටුරියර බල්ලේ 1ක් . ඇස්තිකාරා, ආර්. එ. ඩේර්ඩ්මන්ගේ.

ନ୍ୟୁକ୍ଲିଓନ୍‌ର ଷେଣ୍ଡା.

ඩී 1897 ක්‍රියා ඇල මස 25 වෙනි දින මහජුවර කම් වේරියේ උපත්ස්ථිතකීනයේ බිගුවටත් මක කුවර රෙලුවේ ඉස් වෙශමට සහ ජේරදෙනියේ මාවල ව්‍යක්තවන් අඛර වැනි 24. (1) ඇතේ. බෝස්තෙ ව්‍යක්ති නෑතු මතු මතුව මතුව උපත්ස්ථිත උපත්ස්ථිත පිළියා ඇත්තු ඇත්තු, ගැනීම්වා තුළ ගැනීම්වා තුළ පිළියා ඇත්තු ඇත්තු. සි සි පැද්ධියෙන ව්‍යක්ති උපත්ස්ථිත උපත්ස්ථිත පිළියා ඇත්තු ඇත්තු. අයිතිකාරකා, මහජුවර උපත්ස්ථිතකාණ්ඩ වින ඇතේ. බිජුලිට්. බිජුලිට් මිත්තු මිත්තු.

වසි 1897 ක්‍රියා ජල වක 26 වෙති දින කොඩුම් කොමි
පොක්ස්ස්කුවීදියේ හිටුවූවර්ක් කොරෝනර් එනෙස්දී;
එම පොක්ස්ස්කුවීදියේ සැක්සාගේ රිඳී ඔරලෝස් 1ක් සහ දින්
වලු 1ක්.

සම්බවන් සෙදුනා.

ඩී.එස්. 1897 ක්‍රි.පූලි මස 24 වෙනි දින කොළඹ මරදා නේ දෙවෙනි කොට්ඨාස පෙ ප්‍රසිංහ පා. ඔරු වල්ලන්ට සිරිය පාත්‍රකාරී ජෝ.බු. 1ක්. කොළඹ පෙ.ලිංගියේ ප්‍රමිත වතැන්ත්‍රියා තුළුම්කළපුත්‍රයි.

ଦୁଃଖମନ୍ତି.

වෙශ්‍යා ප්‍රතිඵලි වස 4 වෙති දින අධික 1,428 දුරක්ෂ ගොරුණ් අලේලන අභ්‍යන්තර ප්‍රසිඩ්හර සිංහල මූදලකාම්ව අලේලනට යොදාකා.

பொலிசுக்கு தேன்வையான ஆட்களின்
விவரக்குறிப்பு.

பெயர்பாமென்துவழிரே டெனிஸ், சுற்கல் ம் ஆண் டி ஆணிமாசம் கச ந் தேதி, காவி கோட்டையில் (ரட்கம யில் வசிக்கும் வினேஞ்சாமி என்றும் பேருடைய பெண் ணின் கையிலிருந்து ஜன் து ரூபாய் நோட். ஒன்று பறித் து எடுத்தாளனங்க) குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்கள வன், சாலியா சாதி, பெளத்த சமயி, சிறு யாபாரி, வய சு-ஏறக்குறைய சா, உயர்ம்-ஏறக்குறைய டி அடி சு இஞ்சு, சாதாரணமான தேக்கம், கருமைசலந்தகபில் திறம், சாதாரணமான மூக்கு, அகலமான வராய், ஒழுங்கற்ற பற்கள், சிவந்த கண்கள், கொண்டையாய் கட்டப்பட்ட செம்பு நிறமுள்ள மயிர், தாடி யுன்டு, கட்டையாய் கத் தரிக்கப்பட்ட மீசை, இடது கெண்டைக்காலில் ஒரு கட்டி தழும்புமுண்டு, பிறந்தவிடம்-காவியில் டொடல்ல, பொதுமிழுப்பிடம்-காவியில் சைணகார்டன், ஊசாடுமி டங்கள்-காவிகோட் முற்றங்களிலும் மீன்கடைவிலும் காவிகோட்டை மினுவாந்தொட சைஞ்சார்டன், தாரமிழுந்தோன்; ஒரு ஆண்பிள்ளையும் பெண் பிள்ளையும் டொடல்லயில் வசிக்கிறார்கள், காவி சைஞ்சார்டனில் ஒரு வைப்பாட்டி வைத்திருக்கிறான், தசப்பன்-பர்னெந்திவுரே அதிரியான், டொடல்லயில் வசிக்கிறான், சகோதரி-பர்னெந்திவுரே ஜோஜோ, மகன்-பர்னெந்திவுரே சார்லீ, செனோதரன்-பர்னெந்திவுரே சர்னேவிஸ், மக்ஸ்-பர்னெந்திவுரே ரிகோ, காவி பொலிசில் இன் ஸ்பெக்டர் டையசுக்கும், டொடல்லயில் வசிக்கும் கொள்பெபல் ஆர்சிக்கு மிவனை நன்றாய் தெரியும். காவி பொலீசிஸ் தீவான விட்டிருக்கிற விருந்து இலக்கம் உடிடுச்சா.

பெயர்-சவரிமுத்து, சுஅக்ள ம ஆண்டு ஆடிமாசம கால ந் தேதி, விண்டுல்லயில் கைவிடுத்தானென்றும் இரண்டு புதிய புடைவைகளும் ஒரு வெட்டுக் குறடு களவுடுத் தானென்றும் குற்றஞ்சாட்டப்பட்டவன், தமிழன், பறையன், யூதசாதி, குதிரைக்கரான், வயசு-ஏறக்குறையங்கள், உயரம்-அடி இனின்சு கீ, மெலிந்த தேகம், கறுப்பு நிறம், பெரிய வாய், பெரிய புற்கள், கறுப்புக் கணகள், கொண்டையாய் கட்டப்பட்ட கறுப்பு மயிர், கறுப்பு தாடிய முண்டு, பிறந்தவிடம்-இந்தியா, பொதுயிருப்பிடம்-தலைவாகெல தோட்டம், ஊசாடுமிடங்கள்-தலவாகெல, விண்ணுள்ள, சலியாணம் முடிக்காதவன், தகப்பன்-தலவாகெல தோட்டத்தில் வசிக்கும் பெருமால் கங்காளி, தலவாகெலயில் வசிக்கும் மெஸ்டர் எச். ஸென் டி. பவல் இவரன்ஸ் உக்கும் கங்காளிகளுக்கும் கூலி ஆட்களுக்கு மிவளை நன்றாகத் தெரியும். தீந்தட்டன் பொலிசு நீத்வான் விட்டிருக்கிற விழங்கு இலக்கம் உக்காக்கி.

கிழே சுட்டப்பட்ட விவரத்தைக்கொண்ட இரண்டு பேர்கள் வீசுகாட என்னுமிடத்தில் காறுகள் முழுங்கி ஆழமாசம் २० ர் தேதி, (இன்னம் சில ஆட்களோடு) வீசுக்காடயில் வசிக்கும் ஹெந்தியப்புவுடைய வீட்டில் கள வெடுக்கும்போது நாலுப் பேர்களுக்கு கந்தியால் குத்தி அருக்களோன்றும்) வீட்ததாரர்களென்றும் கொலைசெய்தார்களோன்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இவர்களைப் பிழிக்க நீர்ச்சாழுமுப் பொலி நீதலான் விட்டிருக்கிற விழுத்து வீலக்கமுடிச்சுகல் :—

(క) బెపయర్-చమరాతుంక రణంతరానిఅప్ప ఖూమిలొ
కే ప్రీసు అప్పుఖూమి అస్తు ప్రీసు కురు, చింకాలవం,
వెలాంలు, పెలాత్త చమయి, కుగువికణ, వయస్-ఉత్త,
ఉయారుము-ఏరుకురైయ కు అటి అ ఇన్కుసు, నల్లు తోకము,
క పిలు సిఱుము, తోర్నహాను రుక్కు, చాతారానుమాను వాయి,
నల్లు పంతచను, బెపియ కపిలమాను కణుకణు, కథ్తరికింకప్ప
ట్ట కారుప్ప మయిరు, మీకుశమాత్తిరుమునుటు, చిరాత్తిరుకు
న తాటి, ముకత్తిసులు పగులుకానుమ ఉన్ను, ప్రించవిటిము
బెపాత్తుయిరుప్పితిముము-మాకలుకొట్ట కుతుఖిలుయాడు మిటిం
కణులుమ కురునుకలు టువుతీరికింకలు వరాబెలు, వెలిత్తిము
నంత రాకమ ఎన్నాయిటింకణులు ముసాటువాణు, కలియానుమ
ముటిక్కాతవణు, తకప్పణు-చమరాతుంక రణంతరానిఅప్ప
ఖూమిలాకే అస్తు ఉన్న క్రిం అప్పుఖూమి మిచ్చాను-ఉత్త

கலெகாட், சுகோதரிகள்-குருநகல் அங்கிரிக்கில் ஏற்கும் வருமானம் சியஸீகோர் மெசபற்றயில் வருவதையிலும் வசிக்கிறார்கள், புனிதமிழும் வெல்லஹ்நிதயிலும் வசிக்கும் வில்லேச் சார்ஜன்களுக்கும் பதலைக்கதறியிலும் மாகலெகாடயிலும் வசிக்கும் பொலிச் விதானைகளுக்கு பிவினை நன்றாய் தெரியும், வீட்டித்தாண்து எட்டு வருஷத்துக்கு குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டவன், இங்கி லீசேபேசும் ஏழுதவும் கூடும், உபாத்தியாயன் விண்ணப்பகாரன்.

(ஆ). பெயர் - விக்கரம் ஆக்கிகே கரோலிஸ் அப்பு, சிங்களவன், வேளாளன், பொத்த சம்பி, கிருவிகன், வயசு-உறி, உயரம்-அடி சீ இஞ்சு சூ, நல்ல தேகம், கறுப்பு நிறம், தோற்றமான மூக்கு, சாதாரணமான வாய், நல்ல பற்கள், முட்டை வடிவான கபிலமான கணகள், கொண்டையாய் கட்டப்பட்ட நீண்ட கறுப்பு மயிர், சொற்ப மீசை உண்டு, கால்கள் சொற்ப விருப்பமாய் இருக்கும், கடக்கும்போது சொற்பமாய் நொண்டிவான், பிறந்தவிடமும் பொதுயிருப்பிடமும்-நீர்காழுப்பு டிள திறிக்கில் வீகொட, பழுண இன குருணகல் எம்பாறுவு குதாடும் இடங்களிலும் சூசாடுவர்கள், கலியாணம் முடிக்காதவன், தகப்பன்-விக்கரம் ஆக்கிகே அலுணில்லைப்பு, தாய்-எம்பரலுவயில் வசிக்கும் ஒங்கிரிஹாமி, சுகோதரிசயினேன, கலியாணமுடித்து விரிமிப்பல்லவில் வசிக்கி ரூள், மாபொலயிலும் வீகொடயிலும் வசிக்கும் பொலிசை விதானகள் இவ்வை நன்றாய் தெரியும், தேங்காய்களைவெடுத்தாணைக் குற்றவாளியாகக் தீர்க்கப்பட்டவன், இன்னும் அமைந்திருக்கிறதற்கு முடிவு கட்டப்பட்டவன்.

திருப்பட்டது.

கஅகள ம் ஆட் ஆடிமீ, கேகல்ல “குஅன்ஷ்மிரே” தோட்டத்தின் பங்கலாவிலிருந்து : ஒரை அல்ல சிமிதைக்கை இல்லாத ஆலைம் ஒரையும் சிமிஷிலும் இலக்கத்தால் காண்பிக்கப்பட்ட “ப்ராளஸி” தேசத்தில் செய்யப்பட்ட வெள்ளி கட்காரம் க, ஒருவேளை இழுங்கக யில் இந்த சாதியில் இந்த கட்காரம் ஒனிய வேரில்லை. சொந்தக்காரன், மெஸ்டர் ஜே. எச். டனில்லை.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம அங் தேதி, தங்கலயில் “விரக்க்தியா” என்னுமிடத்தில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : கூடாரமுள்ள வில்லு ஒற்றைமாட்டும் கரத்தை க. சொந்தக்காரன், மெஸ்டர் ஜே. லோறான்.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம கங் தேதி, தல்பயில் உரியவர் வீட்டிலிருந்து : ஒரு பெரிய பிரயாணப்பெட்டியும் அதில் அடங்கப்பட்ட ஜந்து ரூபாய் கோட்டில்க, வெள்ளிலில் ரூபாய்க, வெள்ளியிலும் செம்பிலும் ஏற்குறையை கட்காரம் க, அரை தங்கப்பவன் அளின்த வெள்ளி சுங்கில் க, சுஅஶு உடைய “ஜாபிலி” அரை ரூபாய்க, கால் ரூபாய்க, வெள்ளி கமிகை பொத்தாண்கள் க, பொத் மோதிரம் க, வெள்ளி மேஷுகிரங்கள் க, மூன்றுமுழும் நீலமுள்ள வெள்ளி சுங்கில் க, மத்ராஸ் வெள்ளி காசு க, ஜந்து சதம் முத்திரைகள் க, “போலகாட்கள்” க, புதிய வளைந்த சீப்பு க, செம்பு கமிசை பொத்தாண்கள் க, பட்டுசாரம் க, சுரங்கள் க, சிலுப்பு பட்டு கைவேஞ்சி க, வெள்ளை பட்டு லேஞ்சி க, “பிலான்” கமிசைகள் க, “துரில்” கோட்கள் க, “இங்கிலீஸ் துரில்” கோட்கள் க, பழய கமிசைகள் க, வெள்ளை புடவைகள் க, கஅகள உடைய மாற்றுவரி “நிசீட்” க, உங்கிலை, உங்கிலை ம் இலக்க “சுலீப் இஸ்டேக்” ரோஸ் சிட்டிகள் க, எழுத கோல்கள் க, இங்கி லீஸ் “எல்பபிப்பு” புத்தகம் க, அரிசி சாக்கு க, சாக்கு

க. சொந்தக்காரன், ஆரோன் பெறோ, Porter, Ceylon Government Railway.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, பொறிஸ் டொன் தோட்டத்தின் மாட்டிப்பட்டியிலிருந்து : பன்றி க. சொந்தக்காரன், மெஸ்டர் ப்ரேஸ்டி. ஆர். வால்லர்.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, கரண்தெனியில் பழுமைனுண என்னுமிடத்தில் உரியவர் வீட்டிலிருந்து : ஒரு தகரப்பெட்டியில் அடங்கப்பட்ட வெள்ளி காப்பு சோடி க, பட்டுசைபாயம் க, கம்பாயம் க, சாரம் க, பெண்டட்டை க, இன்னம் ஒரு மரப்பெட்டியில் அடங்கப்பட்ட கம்பாயங்கள் க, கறுப்புச்சால் க, “போஸ்ற் ஒபிஸ் லேவிங்” புத்தகம் க, சில புடைவை களும். சொந்தக்காரன், ஒவ்வொழுகு சயின்.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, கொழும் புசிலேவ் ஜெலென் டொன் இக்ரிட்டில் உரியவர் வீட்டிலிருந்து : “வாடர்பெரி” குறியுள்ள உடைந்த சாவி புதுப்பிக்கப்பட்ட தானே சுற்றுகிற பொன் கட்காரம் க, பொன்சங்கில் அளைந்திருக்கிறது. சொந்தக்காரன், எஸ்பிரட் சிலெம்மர்மான்.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, கொழும்பு “சேனெபஸ்டியன்” யந்திரத்திலிருந்து : தலை அரைவாசி கறுப்புள்ள “பொக்க நெரியர்” நாய் க, வலது கண்ணில் ஒரு கறுப்புபுள்ளியும் கட்டையாய் வெட்டப்பட்டவாலும், உயரம்-ஏற்குறைய அடி க, பருமையுள்ள ஒப்பமான மயிர், இதின் கழுத்தில் தோல் வாரவண்டு, பெயர் “பிடடெட்.” சொந்தக்காரன், ஆர். பி. டெளனி.

இழுங்கப்போகப்பட்டது.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, கண்டிக்கச்சேரியில் உதவி ஏசனுத்துரை யவர்களின் வங்களாவுக்கு கண்டி ரெயில்வே ஸ்ரேஷனுக்கும் போதைனீ மாவெல் தோட்டத்துக்கு மிடையில் இரண்டு (செக்கன்) :—

(க) கருசு ரூபாய்க்கு எப். பெளாஸ் என்பவர் பெயருக்கு முடிந்த ஒரு நாலைன் வங்கி இன்டியாவில் இதுகையொப்பு மிடப்பட்டு ஊவா வங்கி மானேசர் பேருக்குச் சாட்டப்பட்டிருந்தது.

(ா) ஊவாவங்கி மானேசர் சி. சி. வெதப்பெட்ட என்பவர் பெயருக்கு கஷச ரூபாய்க்கு முடிந்த ஊவர் வங்கு உண்டியில் உண்டும். சொந்தக்காரன், கண்டியில் ட்சியில் இரண்டா மேசன்றுத் தரையவர்கள் மெஸ்டர். எப். பெளாஸ்.

இழுகப்பட்டது,

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, “கோல் பேவொவாக்” கிலிருந்து : சங்கிலி அளைந்த வெள்ளிக்கட்காரம் க, கொழும்பு சிலேவ் ஜெலெனில் ஹயிட்பார்க் கோர்ஸில் வசிக்கும் மிலெனில் போர்சியித.

கண்டுபிடிக்கப்பட்டது.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம உகங் தேதி, “கோல் பேவொவாக்” கிலிருந்து : சங்கிலி அளைந்த வெள்ளிக்கட்காரம் க, கொழும்பு சிலேவ் ஜெலெனில் ஹயிட்பார்க் கோர்ஸில் வசிக்கும் மிலெனில் போர்சியித.

அறிவித்தல்.

கஅகள ம் ஆண்டு ஆடிமாசம சங் தேதி, யைக்கொண்ட கைலை ம் இலக்க “மீனு என் கைரை” என்னும் பற்றிரைக்கயிற் பிரசித்தப்படுத்தப்பட்ட முதலிஹாமி என்பவன் பிடிக்கப்பட்டான்.

I. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police.